



THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. QB/100125/81

Established: 1841: A Christian Weekly: Published Every Friday

Vol. 141 JAFFNA, FRIDAY, 5TH JUNE, 1981 No. 23

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Editor's Note

Please address all communication for the English pages to The English Editor, 'Morning Star' UDUVIL, CHUNNAKAM.

Subscription

Inland: Rs. 35/- per year. Single issues are available at the VARANY MISSION SALES CENTRE, Model Market, Jaffna at Re. 1/- per copy.

Apply to: The Manager, 'Morning Star', Vaddukoddai.

Emergency

The Government declared a state of emergency in the Jaffna District on 2-6-81 imposed censorship of all news emanating from the area and also a dusk to dawn curfew in the Municipal limits.

Christian - Hindu Dialogue

A high level Dialogue among Christian theologians and Hindu scholars was arranged by the World Council of Churches at Rajasthan near New Delhi during the first week of June. The Rev. Wesley Ariyaratne who is the Secretary for Dialogue in the W. C. C. was in charge of the programme. Those who participated in the Dialogue from Sri Lanka included Prof. Kailasapathi and Prof. Ramakrishnan of the Jaffna University and the Rev. S. S. Arulampalam, the C. S. I. Pastor of the Colombo Church.

Church Endowments: A worthy example

In recent months the Diocese as part of its general Stewardship Campaign has encouraged every congregation to raise some endowments for the Churches from their members who are working abroad. We find that this appeal is receiving a fair response among some of our members abroad.

Dr. Seyan Aseervatham a member of the North Eralai Church and now working in Australia has set up a permanent Fund of Rs. 20,000/- for the North Eralai Church. We commend this generous gift to others who should come forward to help their respective Churches.

Intensive Course in English for Freshers

Some 8000 students are to be selected for the Universities in Sri Lanka which are due to commence in October for the Academic year 1981-82.

All these students will have to sit for a test in English before they begin their course. Those who fail the test will be given an intensive Training Course for two months commencing on 1-8-81.

This course in English is being organised by the UGC with the assistance of the Asia Foundation and the British Council. About 100 qualified English Teachers are to be recruited on a contract basis to help the English teachers at the Universities to conduct this course.

Personal

Mr. Devaratnam Danforth, former Assistant Commissioner of Local Government has been appointed a Justice of the Peace for the judicial districts in the island.

He is the youngest son of the late Mr. C. W. K. Danforth who was a Worker for many years under the Jaffna Council of the South India United Church, and of Mrs. Danforth of Uduvil. He is an old boy of Jaffna College.

For the Record

THE DDC POLLS

Elections to the Development Councils were held yesterday as scheduled to elect 17 Chairmen and 86 members to 17 development Councils.

The UNP, having been returned uncontested in 7 districts (Matara, Kandy, Nuwera Eliya, Kurunegala, Monaragala, Ratnapura and Kegalle) contested all the remaining 17 districts.

Voting hours, as announced by the Election Commissioner were from 7 a. m. to 4 p. m. in the 429 polling stations in the country.

The TULF contested in Seven Districts:— Vavuniya, Mannar, Mullaitivu, Trincomalee, Batticaloa Amparai and Jaffna.

Results in the Tamil Speaking Districts

District	Chairman	Party
Batticaloa	Mr. S. Sambandamoorthy	TULF
Vavuniya	Mr. M. Sittampalam	TULF
Mullaitivu	Mr. G. S. Mariyanayagam	TULF
Mannar	Mr. M. Sebamalai	TULF
Trincomalee	Mr. A. Thangathurai	TULF
Amparai	Mr. M. H. M. Jauffer	UNP
Jaffna (not yet announced)		

YMCA: Northern Region

Visit of the National Council Team

A Team comprising Dr. E. V. P. Jesudason President of the National Council of the YMCAs Mrs. Jesudason, Messrs. Ananda Rajapakse, V. L. Wirasingha, and Boyd Perera visited the Northern Region YMCAs from May 22nd to May 24th. The Jaffna YMCA hosted the members of the team. The team visited the YMCAs at Paranthan, Jaffna, Navaly, Manipay, Pandaitteruppu, Pt. Pedro and the Jaffna College YMCA—the first student YMCA in Asia founded by Frank Sanders.

On the wake of the 16th Annual General Meeting of the National Council held on the 25th and 26th of April, the visit to the Northern Region was intended to build "bridges of understanding" between the national YMCAs and its members.

The following points about some of the YMCAs are gleaned from a Report of the Team signed by the President Dr. Jesudason and the National General Secretary, Mr. Boyd Perera.

The Navaly YMCA is now able to stand on its own feet and earn sufficient funds to pay its Secretaries' salary. This has been made possible by the Fisheries Project of the N. R. D. P. A US grant of 500 dollars has been received from Pastor Nordhal for distribution to three YMCAs Paranthan, Navaly and Matala. Mr. Arumainayagam is President of the Navaly 'Y'.

Manipay YMCA

Mr. W. G. Annappah, President, two members of the Board and 56 others welcomed the team.

The Tamil Congress (TC) contested all the DCs in the North and the Colombo district.

The JVP contested as Independents in Colombo, Gampaha, Matala, Badulla, Anuradhapura, and Kalutara.

The SLFP, CP and LSSP did not contest the Elections.

4,931,887 were entitled to vote 41,000, it is learnt have exercised the postal vote.

The Counting of votes, as announced by the Election Commissioner was to be done at the Polling Booth itself by the Senior Presiding Officer.

All election results went on the air last night (4-6-81) except the results of the Jaffna District.

Nordic children and their parents were also present.

The Manipay YMCA while thanking the Council for assistance received through the N. R. D. P., was not pleased with the manner in which the number of children have been allocated to the different YMCAs.

The Pandaitteruppu YMCA is housed in a building which has been given by Mr. Ratnavel for the use of the YMCA. There was sufficient space for recreational facilities and also 2 rooms for guests or tourists. A Leadership Training Institute under the direction of Catholic sisters provides training for 25 girls at a time.

The Pt. Pedro YMCA has been dormant for sometime and has now been resuscitated. Rev. Kingsley Muttiah is President. Some 75 members were present to meet the team.

The Jaffna College YMCA, founded in 1884 has a historical legacy of which it was always proud. Mr. Kadirgamer the Principal urged that the YMCA should now endeavour to help in the formation of student YMCAs in schools as the SCM was not in a position to carry out the task of providing a Christian atmosphere in the schools.

The Paranthan YMCA has a Youth Training Centre and an Agriculture and Farm Complex. Father S. Jebanesan is President of the Paranthan YMCA and Mr. S. A. Cherubim is Director of the Farm.

The Mürunkan — Mannar YMCA will be chartered on the 17th of June this year.

Eralai North Church (JDCSI)

The Churches of Tellippalai Udupiddy, Atchuvely, Eralai South, and Kankesanthurai met at Eralai North on Saturday 30-5-81 for the culminating Festival in connection with the Evangelistic Week (organised regionally this year) of the JDCSI.

The programme for the day commenced with a Holy Communion Service. Rev. D. R. Ambalavanar, the Convener of the Evangelistic Committee of the Area was the celebrant. He was assisted by Rev. D. C. Ratnasingham (Udupiddy) Rev. A. V. Jesuthason (Atchuvely), Rev. Subramaniam (Eralai South) and Sevak Rev. Sam Alfred of the Christa Seva Ashram, Chunnakam.

The Lessons were read by Mr. P. J. Thambiratnam (Atchuvely Church), Mr. Prince Ratnam (Kankesanthurai Church) and Mr. Nesan Kadirgamar (Eralai North Church). Rev. S. D. Horshington Archdeacon of Jaffna preached the Sermon.

After the Service there was a programme of singing led by Mr. S. H. Chandrasegaran of the Methodist Church Puttur.

Sevak (Rev.) Sam Alfred led a Seminar on *Evangelism* at 11 a. m. at which there was a lively discussion on the subject. The Eralai North Church played hosts to the Sister Churches at Lunch at 1 p. m.

At 2-30 p. m., there was a Programme of singing at which the Tellippalai and Eralai South Churches participated.

This was followed by a *Kathaprasangam* (a sermon interspersed with songs to illustrate the theme) The theme was: *Serving others is serving God.*

The Programme ended with Benediction pronounced by the Bishop. Tea was served to all present by the members of the Eralai North Youth League.

In brief

○ The Whitsun Festival at the Christa Seva Ashram commenced as scheduled yesterday. Rev. B. Jebaraj, Lecturer at the Tamil Nad Theological College, Madurai was the chief speaker. Despite dislocation in the transport services in Jaffna, the meetings have been well attended.

○ The Jaffna Clergy Fellowship met at the Atchelu Methodist Church for a Seminar on Human Rights on 26-3-81. The Bishop of Colombo, the Rt. Rev. Swithin Fernando led the Devotions Mr. Silan Kadirgamar of the Jaffna University gave the introductory talk and led the Seminar.

உதயதாரகை

UTHAYATHARAKAI

Estd. 1841.

தெரிந்தவ வார இதழ்.] [வெள்ளிதோறும் வெளிவருவது. "நீதி ஜனநாத உயர்த்தும்; பாபம் எந்தக் குறியுக்கும் இழிவாம்"

மலர் 141] 5 - 6 - 1981 [இதழ் 23

விபத்திற் பலதும் பத்தும்

மத்திய போக்குவரத்துச் சேவைப் பேருந்து ஒன்று தனியார் வாகனத்துடன் மோதியதால் தனியார் வாகனச் சாரதி உடனடியாக உயிரிழந்தனாராம். பலருக்குக் காயங்கள். பேருந்து வீதியிலிருந்து குன்றுகளைத் தவிர்ப்பதற்காய் பிழையான பக்கத்தால் வந்ததென்றும் அதிவேகமாய்ச் செலுத்தப் பட்டதென்றும் கூறப்படுகிறது. இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. இப்போர்ப்பட்ட சம்பவங்கள் நாடு பரவலாயும் நடக்கின்றன; திரும்பத் திரும்ப நடக்கின்றன.

வீதிகளிற் குன்றுகள் இருப்பது அபாயம்; அதுபோலவே வாகனங்களும் அபாயத்திற்குரியவை. சிற்றுந்து கண்டுபிடிக்கப்பட்டு முதல் முதலாக வீதிகளில் அவை ஓடத் தொடங்கிய காலத்தில் சிவப்புக் கொடியேற்றிய ஓடுவார் முள்ளுக ஓடிப் போக வேண்டுமென்ற சட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது - அபாயம் என்பதை மக்களுக்கு அறிவிக்க. விபத்துகளைத் தவிர்க்கக் குன்றுகள் திருத்தப்பட வேண்டுமாயின், வாகனங்களைப் பொறுத்த அளவிலும் ஏதோவொன்று செய்யப் படுவதவசியம். ஏனெனில் வீதிகளில், வாகனங்கள் சார்ந்ததாய், ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

போக்குவரத்துச் சபை வாகனங்கள் மாத்திரம் அளவு கடந்த வேகத்தில் ஓடுபவையல்ல. இவைகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் தனியார் தனியார் வாகனங்கள் பிரயாணிகளைச் சேர்ப்பதிலும் போட்டி போட்டு, ஒன்றையிட்டொன்று துரத்திச் செல்வதையும் முந்திக்கொள்வதையும் நாளாந்தமே காண்கிறோம். கூடிய தொகையான ஆட்களைச் சேர்க்கவும் கூடிய தொகையான ஓட்டங்களை ஓடவும் இவை துரிதப்பட்டுச் செல்வதைப் பார்த்தால் சற்றேறும் காலதாமதமின்றி (மறு உலகெயிர்) போய்ச் சேர்ந்து விடுவதே அவர்கள் எதர்க்கொள நமக்குப் படுகிறது. வாகனங்கள் இயந்திரங்களெனவும் எந்த இயந்திரத்தைப் போலவும் இவை சடுதயிற் பிழைபடக் கூடியனவெனவும் இச்சாரதிகள் சிந்திப்பதில்லை.

வீதிகளின் தன்மை குறித்தும் இவர்கள் சிந்திப்பதில்லை. நமது நாட்டின் வீதிகள் மேற்கு நாடுகளிற் சிற்சில இடங்களிற் காண்பது போன்ற "கடுகதி வீதிகள்" அல்ல. நம் நாட்டிலே இப்போது காணும் பெருந்தொகையான வாகனங்களைக் கணக்கிட்டுக் கட்டப்படவேண்டிய மல்ல. கைவிரல் மடித்துக் கணக்குப் பார்த்துக் கூடிய வாகனங்களே நம் நாட்டிற் காணப்பட்ட காலத்திலே அவைக்கென்றும் நடமாடித் திரியும் சிலர்க்கென்றும் ஆன இவ்வீதிகளைக் காலஞ்செல்லச் செல்ல ஏதோவொரு வகையில் அகட்டியும் நீட்டியும் பெருப்பித்தும் பெலப்படுத்தியும் வருகிறோம். அதற்கேற்ற கவனத்தைத் தாம் செலுத்த வேண்டுமென இவ்வாகனச் சாரதிகள் உணர்வதவசியம். உணர்வாதோரை உணர்த்த வேண்டியது நமது நாட்டுச் சட்டத்தின் வேலை.

பேருந்துகள் சிற்றுந்துகள் மட்டுமல்ல, வீதிகளை உபயோகிக்கும் பிற வாகனங்களும் உள்ளன; அவைகளை ஓட்டுவோர்க்கும் நல்லுணர்வு வேண்டும். மோட்டார் சைக்கிள் அல்லது யந்திரத் துவீச்சக்கரம் ஓட்டுவோர் தலைப் பாதுகாப்பணி போடுவது சட்டமாயிற்று. அவைகளைப் போட்ட மாத்திரத்தே அவர்களின் சிந்தனையைச் சிந்திப்பது குறைந்து போகிறதோ வென்றச் சில வேளைகளில் நாம் சிந்திப்பதுண்டு; ஏனெனில் "விண், மண் தெரியாத" வேகத்தில் அவர்கள் "பறக்கிறார்கள்". இப்போர்ப்பட்டவர்களின் வேகத்தைத் தணிக்க நமது காவற் பகுதியினர் முன்வர வேண்டும்.

போக்குவரத்து வசதிகள் தாழ்ச்சி பெற்ற காலத்தில் துவீச்சக்கர வண்டியில் இருவர் செல்வதைத் தடுத்த சட்டம் கையாளப்படவில்லை. நிலைமைகள் சீரடைந்த இப்போதும் அதை நடைமுறைக்குக் கொண்டு வர நாம் சிந்திக்கவில்லை. இருவர் மூவராகச் செல்வதும் இருவர் வேளையிலும் வெளிச்சம் இன்றிப் போவதும் சாதாரணமான காட்சியானது. இது விபத்துக்களோடு கூட பல்வேறு கோளாறுகளையும் கொண்டுவருவது பலருமறிந்ததே.

விபத்துக்கள் வீதிகளில் நிகழ்வதற்கு இன்னொரு காரணத்தை நாம் காணலாம் - அளவுக்கு மிஞ்சிய வெளிச் சத்தம். சுமையேற்றும் பெட்டி சேர்ந்த டிராக்டர்கள் வீதிகளில் ஓடித் திரியுது பின், முள் மறைப்பதுடன் செல்லும் வாகனங்களின் சார்தர்களுக்கு விதையை பிற வாகனங்கள் கேட்கவீடாது தடுக்கின்றன. கொடுக்கும் (Horn) எச்சரிக்கைச் சத்தமும் பிறருக்குக் டிராக்டர் சாரதிகள் இதைக் குறித்து எவ்வித கரிசனையும் காட்டுவது மில்லை. இவர்களில் எத்தனைபேர் டிராக்டர் வண்டி செலுத்துவதற்கான தகுதிப் பத்திரங்கள் பெற்றவர்களோ அதையும் அறியோம்.

வீதிகளில் ஓலிபெருக்கிகளைப் பூட்டுவதும், ஓலி பெருக்கிக் குழாய்களை வீதி நேராக இருமருங்கும் பார்த்த வண்ணம் இளைத்து மைல்களுக்கப்பாற் கேட்கும் அளவிற்குச் சத்தம் செய்ய வைப்பதும் கட்டாயமாகவே தடை செய்யப்பட வேண்டியது. தண்ணீர்ப் பந்தர்கள் நடத்தும் இடங்களில் இந்த அபாய நிலைகளை நாம் அடிக்கடி காணலாம்.

இப்படியான நிலைபரங்கள் மலிந்த நம் நாட்டிலே இன்னுமதிகமான விபத்துக்கள் நடக்கவில்லை யென்றால் அது புதித்சாஸித்தனமாய் நடந்துகொள்ளும் சிலரினாவது எனலாம். எப்படியும் நடக்கக் கூடிய விபத்துக்களை நடவாழ் பார்ப்பதும், இவை நடக்கக் கூடிய முறையில் புத்தியினமாய் நடக்கின்றவர்கள் மேற் சட்ட விரோத நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் கடமையும் உத்தரவாதமுமாகும். அனைவருக்கும் பொதுவான வீதிகளில் அச்சியின்றிப் போய்வரக் கூடியதாயிருப்பது நாட்டு மக்கள் அனைவரினதும் உரிமையாகும்.

நற்செய்திப் பணி வாரம் - உடுவில் வட்டார நிகழ்ச்சிகள்

சென்ற மாதம் 24ஆம் திகதி தொடக்கமான வாரம் யாழ்ப்பாண அத்தியட்சரநினைத்திற் நற்செய்திப் பணி வாரமாகக் கணிக்கப்பட்டது. முந்திய வருடங்களைப் போலன்றி இந்த வருடம் இவ்வாரத்திற்கான நிகழ்ச்சிகள் வட்டார ரீதியாக நடத்தப்பட்டன. உடுவில் வட்டாரத்தைச் சேர்ந்த உடுவில், இணுவில், மானிப்பரம், நவாவி, சங்கரணை, ஆணைக்கோட்டை, அனவெட்டி, சண்டிவிப்பரம் ஆகிய எட்டுச் சபைகளும் தத்தம் சபைகளிலும் நற்செய்திப் பணி நிலையங்களிலும் விசேட நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் பொதுவான இரண்டு நிகழ்ச்சிகளிலும் சேர்ந்துகொண்டன.

24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை ஆராதனைகள் நற்செய்திப் பணியை முன்னிட்ட சிறப்பு ஆராதனைகளாக நடத்தப்பட்டன. பிற சபைகளைச் சேர்ந்த அத்திசாரி இந்த ஆராதனைகளைப் பிரசங்கம் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்தனர். சுமாரான அளவிற்குச் சபைமார் பங்குபற்றி ஆராதனைகளைச் சிறப்பித்தனர்.

ஆன்று மாலை உடுவில், இணுவில் சபைகள் சத்தியபுரத்திலும், அனவெட்டிச் சபை நாக்ஷத்ரவதையிலும், மற்றும் சபைகள் தமது நற்செய்திப் பணி நிலையங்களிலும் வீடுகளைச் சந்தித்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தியும் பணியாற்றின.

செவ்வாய்க்கிழமை 26ஆம் திகதி, இணுவில் உதவி ஊழியனும் சபையாரும் இணுவில் வைத்தியசாலையின் தொழிலாளர் வீடுகளைச் சந்தித்துப் பேசி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்குமான நற்செய்தி அறிவித்தற் கூட்டம் ஒன்று பொது இடத்தில் உதவி ஊழியன் திரு. V. இராஜகுமார் அவர்களினால் நடத்தப்பட்டது.

புதன்கிழமை 27ஆம் திகதி பிற்பகல் 4-00 மணி தொடக்கமாக உடுவில், இணுவில், அனவெட்டி, சங்கரணை ஆகிய சபைகளிலிருந்து பலர் நாக்ஷத்ரவத்தை சிறுமையத்திலே சந்தித்தனர். வந்திருந்த பிள்ளைகளுக்காக கனம் N. W. G. சகுணராஜர் அவர்கள் ஒரு சிறு கூட்டம் நடத்திய பின், யாவரும் முற்று கூட்டங்களாகப் பிரிந்து நாக்ஷத்ரவத்தையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள வீடுகளைச் சந்தித்தனர். கமார் 125 வீடுகள் சந்திக்கப்பட்டன. ஐந்துறு வகையினர் துண்டுப் பிரசுரங்களும் கவிசேடப் பிரதிகளும் விநியோகிக்கப்பட்டன மாலை 6-30 மணிக்கு நாக்ஷத்ரவத்தைச் சிறுமையத்தில், இயேசுவின் உயிர்த்தெழுதகி பற்றிச் சிறுமருக்காரை ஒரு படமும், ஆவிகளை வழிபடுவதிலிருந்து இயேசுவைத் தன் இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு அமெரிக்க இந்தியனைப் பற்றிய படமுமாக இரண்டு சினிமாப் படங்கள் காட்டப்பட்டன. அவற்றோடு, கூடியிருந்த திரளான சங்களுக்கு ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வது பற்றிய நல்லுரையும் செய்யப்பட்டது. இரவு 7-45 மணிக்கு இந்நிகழ்ச்சி முடிவடைந்தது.

வட்டார நற்செய்திப் பணி விழா உடுவில் 30ஆம் திகதி சனிக்கிழமையன்று முழுநாட்கொண்டாட்டமாக நடத்தப்பட்டது. காலை 9-00 மணிக்கு ஆரம்பமான வணக்க ஆராதனை நவாவிச் சபையைச் சேர்ந்த செல்வி

ஆனந்தி அந்தசாமி அவர்களினால் நடத்தப்பட்டது. வேதப் பாடல் கள் நவாவிச் சபை வரலிபர் இருவரினால் வாசிக்கப்பட்டன. இவ்வாராதனைகளைச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட இரண்டு பிரார்த்தனைகளை உபயோகிக்கப்பட்டன. "நீ எரிச்சலாயிருக்கிறதே நல்லதே?" எனக் கடவுள் யோசு தீர்க்கதரிசியைக் கேட்ட கேள்வியை ஆதாரமாகக் கொண்டு உடுவில் சபைக்குருகனம் N. W. G. சகுணராஜர் அவர்கள் பிரசங்கம் செய்தார்கள். பிள்ளைகளும் பெரியோராக மாட 180 பேர் ஆராதனை யிற் சமூகமளித்தனர்.

காலை 10-30 மணிக்கு வட்டாரத்தின் நற்செய்திப் பணி நிலையங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியும், மனை வசனப் பகுதி யுகரைத்தற் பேரட்டியும் உடுவில் மகனீர் கல்லூரி மண்டபத்தில் நடத்தப்பட்டன. சிரேஷ்ட வயதப் பிரிவின பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட பேச்சுத் தலைவராக: வேதாபத்தி நான் கீழ்ப்பும் ஒருவர் என்பதாகும். கனிஷ்ட பிரிவுப் பிள்ளைகளுக்கான கூறிய உவமைகளில் ஒன்றைத் தமது சொந்த உரைநடையில் விசித்தும் கூறும்படி கேட்டப்பட்டனர். இப்போட்டிகளைத் தொடர்ந்து நற்செய்திப் பணியின் காத்திரமான தன்மை, அதன் சிலக்கிணம் ஆகியவை பற்றிய அருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது.

சாயந்தரக் கூட்டம் 2-00 மணிக்குக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக மெழுகுத் சபையைச் சேர்ந்த கனம் S. T. ஜெபதிலை ராஜர் அவர்கள் நற்செய்திப் பணி சபை அனைத்துக்கும் கொடுக்கப்பட்ட பெரும் உத்தரவாதம் என்பதை விவரித்த உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கைமய நிகழ்ச்சிபெர்த்து திருமதி V. S. D. சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Bishop's Candlesticks என்ற நாடகத்தைத் தழுவின ஒரு நாடகம் சத்தியபுரத்தின் பிள்ளைகளும், இசை நாடகம் ஒன்று நவாவிச் சபை வரலிபரினும், நடனம் ஒன்று சங்கரணைச் சபை பிள்ளைகளினும் மேடையேற்றப்பட்டன. மரணிப்பாய்ச் சபைப் பிள்ளைகள் சிறப்புப் பாட்டுக்கள் பாடினர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் காலை யில் நடைபெற்ற பேரட்டிகளின் பங்கு பெற்ற பிள்ளைகளுக்கான புத்தகப் பரிசுகள் திருமதி சத்தியநாதன் அவர்களினால் வழங்கப்பட்டன.

பி. ப. 4-30 மணி யளவில் தேநீர் சிறுமருக்காரை உடுவில் வட்டார நற்செய்திப் பணி வார நிகழ்ச்சிகள் முற்றுப்பெற்றன.

இவ்வாறு வட்டார ரீதியாக நற்செய்திப் பணி அலுவல்களை நடத்துவதும், வார நிகழ்ச்சிகளையும் விழாவையும் ஏற்பாடு செய்வதும் கூடிய ஊக்கம் உற்சாகத்தை நற்செய்திப் பணி நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கு அளிப்பதுடன், சபையாசிரியும் கூடிய தொகையினோர் பங்கு பெற உதவியாருக்குமென இப்பிற பரிட்சாரித்தமான முறை காண்பிக்கிறதென்பதே பங்குடைய நோக்கமாகிறது.

[மற்ற வட்டாரங்களின் நிகழ்ச்சி விவரங்களும் அடுத்த இதழ்களில் வெளியாகும்.]

வெறுமையான கல்லறை கூறுவது என்ன?

— ஜெயகுமார் மேதர் —
[22-5-81 இடழ்த் தேடிக்]

இவ்விதம் அவநம்பிக்கையும், நம்பிக்கையும் பைப்பிற்று, மக்களின் கிந்தனைகளைத் தட்டிப் புட வைத்துக்கொண்ட அவ்வேளையில், திருச்சபை வளர்ந்து பெருகிறது, என்கிறது வரலாறு. முதலாவது திருச்சபை எருசலேயில் தாது வளர்ந்து பெருகிறது. ஆயிரக்கணக்கான யூதர்கள் திருச்சபையில் சேர்ந்தார்கள். பழைய சமயத்தலைவர்கள் திருச்சபையில் சேர்ந்தார்கள். ஆனால் இவையாவற்றினின்றும், சரித்திரத்தில் உண்மை, முக்கிய இடத்தை வகித்த நிகழ்ச்சி பவுல் திருப்பணியாளன் ஆனதே! ஏதேனொரு மனிதனையும் எக்காரணத்தையிடும் வணிகவோடு, தொழிலோ கூடாது, முடியாத என்பது யூத சமயத்தின் உறுதி பெற்ற கொள்கை. பவுல் அன்று யூத சமுதாய, இனத்தலைவர். எனவே தனது இனத்தின் கொள்கையே சட்டம்; சட்டம் என் கையில் என்று காழ்ப்பு பவுல், மனித குலப் பிறந்து, வாழ்ந்த இயேசு என்றவரைத் தொலைத்துக்கட்ட வேண்டும் என உறுதிபூண்டவராக தமக்குவை நோக்கிப் பணமாணாது. "இறைவனும், மனிதனும், பணம் செய்தாலோ, எவரை, எவர் வெல்லலாம்" எனும் திரைப்படம், இங்கு பவுலின் காழ்ப்புகளையும், பணத்தினும் ஒலித்தது. இங்கு இயேசுவை தொலைக்கச் சென்ற பவுல், தான் சென்ற நோக்கத்திற்கு எதிர்மறையாக இயேசுவின் அடியார், பணியாளர் ஆக மாறியமைக்கு காரணம்தான் என்று? மரித்தோரின் கிரந்த உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதே அக்காரணம் என்கிறார் அப்பவுல் அடியார். ஆம்! ஆண்டவர் இயேசு உயிர்பெற்றெழுந்தார்.

நற்செய்தி நூல்களை ஆராப்பிதால், அவை நான்கும் "இயேசு பெருமான் உயிர்பெற்றெழுந்தார்" எனும் மணியோசையையே ஒலிக்கின்றன, இயேசுவரனவர் உயிர்த்தெழுந்த பின் கல்லறையினருகே நின்று வர்கள் யார்? மனிதரா? தெய்வ தூதரரா? ஒருவரா? இருவரா? நற்செய்தி, சமநோக்கு நூல்களையே நோக்குவோம்:

தூதரவன் ஒருவன் கல்லறையினருகே காட்சி அளித்தான். [மத். 28: 2]

வாஸிபன் ஒருவன் கல்லறையினருகே காட்சி அளித்தான். [மார். 16: 5]

மனிதர் இருவர் கல்லறையினருகே காட்சி அளித்தனர். [லூக். 24: 4]

தூதரவர் இருவர் கல்லறையினருகே காட்சி அளித்தனர். [யோவா. 20: 12]

அப்படியே பெண்களுக்கு இயேசுவரனவர் தம்மை உயிர்த்தெழுந்தவராக காட்டியதைப் பற்றி முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஓர் உண்மையைத் தெளிவுபடுத்த முரண்பாடுகள் அத்தியாவசியம் என்கின்றது சட்டம். எனவே இம்முரண்பாடுகள் இயேசுவின் உயிர்த்தெழுந்தவற்றிற் சிறந்த அத்தாட்சியாகின்றன. நான்கு பேர் நடைபெற்றத நிகழ்ச்சியை நடைபெற்றதாக, மெய்ப்பிக்க முயன்றால், அவர்கள் எழுதவதில் முரண்பாடுகளின்றி எழுத முயற்சிப்பது இயலாது. ஏன்? இன்றைய சட்டமும் அதுதானே! ஏனெனில் அவர்களை நால்வரும் முதலிலே சரித்திர உரைவாடியிருப்பர், ஆனால் இங்கு நான்கு சமநோக்க நூல் ஆசிரியர்களும் அவ்விதமான முயற்சிகள் ஒன்றும் கையாள்வில்லை என்பது தெளிவு. இங்கு இயேசுவரனவர் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி வெவ்வேறு இடங்களில் சொசை வழக்கில் நிலைபெற்றிருந்தது. செவி வழிச் செய்தியில் சிறுகிற விபரங்களில் மரணம் ஏற்படுவது இயலாது. எனவே நற்செய்தி சமநோக்கு நூல்களின் மூலம் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி பற்பல இடங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே சொசை மரபில் நிலைத்திருந்தது என்பது தெளிவு.

இயேசு பெருமான் உயிர்த்தெழுந்தார். பாதாளச் சேனையை வென்றார். கல்லறை விட்டெழுந்தார். அந்தகாரத்தை நீக்கி, மீட்டமை நிறைவேற்றினார் என்கிறார் ஒரு சிலர். ஆம்! இயேசு உயிர்பெற்றெழுந்தார், மனிதர்களுக்காக மனிதனை கட்டினார் ஆண்டுதொறும், மீண்டும் மீண்டும் வருவதும், திருச்சபைகள் மகிழ்வதும் விழா தினங்களில் அதிமுகியமரண இடத்தை வகிக்கிறது "இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை". இயேசுவின் வாழ்க்கை மரணத்துடனே, அல்லது கல்லறையுடனே முடியவில்லை. அவர் உயிர்த்தெழுந்தவராக, பலரால் கண்ணப்பட்டவராக, பலருடன் சம்பாஷித்தவராக அற்புதங்களை நடத்துவராக கண்ணப்பட்டார்; காணப்படுகின்றார். ஏனெனில் அவர் "இதோ நான் யுக முடிவுவரை, உங்களுடன் இருக்கிறேன்" என்ற உயிர்த்தெழுந்தவராக எம்மைப் பார்த்துக் கூறுகின்றார். இதுவே, அவர் பிள்ளைவிட்ட கல்லறையிலிருந்து சென்ற 20 நாட்களின்மீது எம்மக்கு ஒலிக்கும் மணிஒசை. என்னவெனக்கு காட்சி எமது பார்வைக்கு தென்படுகின்றதோ, அதற்குடாக வரும் ஆலய மணி ஒசை அதுவே. "இதோ கல்லறை விட்டெழுந்தேன்; யுக முடிவுவரை உங்களுடன் இருப்பேன்"

மகதலேறு மரியாதை இயேசுவின் மரித்த யூதவுடலை இறந்தோரிடத்தில் தேட கல்லறைக்கு வெளியேயிற்று, கல்லறையினருகில் அழுதுகொண்டிருந்தார். அவன் அழுதுகொண்டிருந்த கல்லறைக்குள் மரித்த இயேசுவின் உடலைத் தேடினால், ஆனால் காணவில்லை; கல்கமுற்றுகள், ஆனால் சிறிது வேளையில் மரித்த இயேசுவை அல்ல, உயிரோடெழும்பிய இயேசுவையே கண்டாள். அக்கணமே அவன் ஓர் அழைப்பை, வேண்டுகோளை பெறுகின்றான். "நீ போ, நான் யுக முடிவுவரை உங்களுடன் இருக்கும் இரட்சகர் என என் சகோதரருக்கும் பேசும் சொல்" இதுவே அந்த அழைப்பின் ஒலி, இதுவே வெறும் வெற்றிடமான கல்லறைகளான ஒவ்வொரு கிறிஸ்தவ உன்னங்களிலும் ஒலிக்கும் இறைவனுடைய ஒலி. மனிதன், இறைவனை சேவிக்க வேண்டும் என வெற்றிட கல்லறை ஒலியுக்கிறது. "நீ போ, நான் யுகமுடிவுவரை உங்களுடன் இருக்கும் இரட்சகர் என அவைகத்திற்கு காட்சி சொல்" என இயேசு வெறுமை யாக, பின்னகவிட்ட கல்லறை எங்கள் ஒவ்வொரு வரையும்

அழைக்கின்றது இந்த அழைப்பை நிறைவேற்றுவதே ஒவ்வொரு கிறிஸ்தவனினதும் "தாசம்" ஆக வேண்டும்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்தல், அவரது வெற்றியின் ஆதாரம். கிறிஸ்து பெற்ற வெற்றியைப்பற்றிப் பிடித்த தனக்கு சொந்தமாகி, அது கொடுக்கும் பெலத்தைக் கொண்டு வாழ்வதே மெய் கிறிஸ்தவ நம்பிக்கை அதவே மெய் வாழ்வு.

எமது வாழ்க்கையினுள் பிரவேசித்த உயிர்த்தெழுந்த இறைமைந்தன் இயேசுவருக்குள், ஆனால் எமது பொருமை எனும் பாவப் பனிப்படலம் அவர் எமது வாசலினுள் பிரவேசிப்பதற்கு தடை எங்கின்றார் அருள்நாதர் இயேசு. எனினும் பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும் நம்மை மீட்ட, பொருமை - பெருமை - எனும் சக்சிவியிலிருந்து நம்மைக் கட்டிவிடுக கல்லறை விட்டெழுந்த அருள்நாதர் இயேசு எம்மை அழைக்கின்றார். தாழ்மையோடு அயிரிடத்தில் வருவோம். நம்பிக்கையுடன் உயிர்த்தெழுந்த இறைவனை ஏற்று அந்தகாரம் நீக்கி, உயிர்த்த கிறிஸ்துவின் பின் சென்று, அவரையே நம்பி எழில் வாழ்க்கை நடத்துவோம்.

"முடிவிலாத தொல்லைவராக மனங்கலங்கி விடுதலை வாங்கித்து வதங்குவோரே வந்திருவீர் குருசனிடையிலே - கண்டிருவீர் கல்லறை விட்டெழுந்தவரை - அவர் தந்திருவார் தேவ சமாதானமே"

யாழ். ஆர்னம் ஆ. சி. சங்கத்தின் அங்கத்துவம் பெறுகிறது

1959 ஆம் ஆண்டில் கிழக்காசியக் கிறிஸ்தவ சங்கம் என்ற பெயரோடு அமைக்கப்பட்டு இப்பொழுது ஆசியக் கிறிஸ்தவ சங்கம் என அழைக்கப்படும் பேரவை சென்ற மாதம் 18 தொடக்கம் 28 ஆம் திகதி வரை, பெங்களூரில் தனது ஏழாவது மகாநாட்டில் கூடியபோது தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆர்னம் வேறு ஐந்து சபைச் சங்கங்களும் புதிய ஆங்கத்தவர்களாய்ச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மற்றைய ஐந்தில் ஒன்று வங்காள தேசத்தையும் மூன்று இந்தோனீசிய சபையும் ஒன்று நியூசிலாந்தையும் சேர்ந்தவை.

இந்த மகாநாட்டிற்கு சேர்ந்து கொண்ட 400 பிரநிதிகளில் ஏழு பேர் இவங்கையைச் சேர்ந்தவர்கள். நாலவர் இலங்கைத் தேசிய கிறிஸ்தவ சங்கத்தினரும் ஒவ்வொருவர் இலங்கைத் திருச்சபை, இலங்கைமெதடிஸ்தசபை, தெ. இ. தி. யாழ். அதிபட்சாதீனம் ஆகியவற்றினும் அனுப்பப்பட்டவர்கள், இவர்களின் விபரம் பின்வருமாறு: -
தேசியக் கிறிஸ்தவ சங்கப் பிரதிநிதர்கள்: -

- திரு. வேர்லி பிரிஸ் (ஆங்கிலிக்க சபை) தே. கி. சங்கத்தின் பொதுக் காரியதரிசி
- எனம் S. S. அருளம் பலம் (தெ. இ. திருச்சபை).
- திருமதி மேற்றில் ஜெயவீர கிதகம் (மெதடிஸ்த சபை)
- செவ்வி நெழுவன் குணசேகரா (ஆங்கிலிக்க சபை).
- சபைப் பிரதிநிதர்கள்
- மெதடிஸ்த சபை - எனம் டூப் பெர்ணண்டோ

செய்திகளின் காரம்

கடத்தற்காரர் கைது
120 பிரயாணிகளுடனான தரீக்கிய விமானம் ஒன்றை நாறு இடதுசாரிப் பயங்கரவாழிகள் கடத்திச் சென்று தருக்கிய சிறையிலிருந்து 47 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டிமெனவும் 5 லட்சம் டொலர் (90 லட்சம் ரூபா) பணியை கொடுக்க வேண்டுமெனவும் கோரினர். புகுகேரியாயரின் பரிசால் விமான நிலையத்திலிருந்து காவற்புறையினர் பத்திரிகையாளர் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்வதாகக் கூறி இருவரை அழைத்துச் செல்வ, பிரயாணிகள் மற்ற இருவரையும் தாக்கி மேற்கொண்டனர். நால்வரும் கைது செய்யப்பட்டனர் எவரேனும் உயிரிழக்கவில்லை.

புகைக்கொரு கொலை
பீக்கில் நாளில் பஸ் வண்டிக் குள் புகைக்க வேண்டாமென வற்புறுத்திய கண்டக்டர்த் தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு 16 வயது இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை இளைஞனின் பராயணமையால் இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடர்பில் வேறு பத்து வரலாறுகளுக்கு மூன்று தொடக்கம் 15 வருடம் வரையுமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கைத் திருச்சபை - எனம் J. J. குரன் பிரகாசம் -
தெ. இ. தி. யாழ். ஆர்னம் - மகாசனம் D. J. அம்பலவாணர் யாழ். ஆர்னத்தைச் சேர்ந்த எனம் A. C. மதனராஜ் அவர்கள் இந்த மகாநாட்டோடு ஏக காலம் நடத்தப்பட்ட ஆசியச் சபை ஒன்றிணைப்புக் கல்கிகடத்திற் பங்கு பெறுவதற்காய் இலங்கைத் தேசிய கிறிஸ்தவ சங்கத்தின் பிரதிவாதராகச் சமூக மனிதனிருந்தனர்.

- வரும் நாலாண்டுக் காலத்திற்கு ஆசியக் கிறிஸ்தவ சங்கத்தின் பல்வேறு ஆணைக் குழுக்களிலும் உப குழுக்களிலும் பணியாற்றும்படி பின்வரும் இலங்கையர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்: -
(1) தூதுப் பணி, நற்செய்திப் பணிக் குழு - எனம் S. S. அருளம்பலம்
- (2) தொடர்பு முறைக் குழு - எனம் வெஸ்லி ஜெயசீலன்
- (3) வாரியப் பணிக் குழு - செவ்வி நெழுவன் குணசேகரா
- (4) பெண்கள் பணிக் குழு - திருமதி மேற்றில் ஜெயவீர கிதகம்
- (5) அபிவிருத்தி, சேவைக் குழு - எனம் செனத் பெர்ணண்டோ
- (6) நகர்ப்புற, கிராமிய தூதுப் பணிக் குழு - திரு. S. A. கோவில்பிள்ளை.

குருதரகலை அத்தியட்சர் மகாசனம் லக்ஷ்மன் வீக்கிரமசிக்லா அவர்கள் வரும் நாலாண்டுக் காலத்திற்கு ஆ. கி. சங்கத்தின் பொதுக் குழுவில் இலங்கைப் பிரதிநிதியாயிருக்கும்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
[காலஞ்சென்ற எனம் D. T. கைதல் அவர்கள் கிழக்காசியக் கிறிஸ்தவ சங்கம் தாபிக்கப்படுவதற்கு ஏதுவாயிருந்தவர்களில் ஒருவர் என்பதும் அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து 1958 ஆம் ஆண்டு வரையிலும் அச் சங்கத்தின் பொதுச் செயலாளராயிருந்தவர்கள் என்பதும் சான்று குறிப்பிடத்தகும். - P-1]

DISTRICT DEVELOPMENT COUNCILS

by Professor A. J. Wilson

Chairman, Department of Political Science
University of New Brunswick, Canada

The District Development Councils Act of 1980 embodies the principle of devolution of subordinate law making powers to regional governments. Within their confines they have control over a wide range of subjects, similar in many respects to the powers enjoyed by the States in the Indian or Malaysian federations. There is even nothing to prevent District Development Councils from linking themselves into a single unit for developmental administrative and governmental purposes. There could be a Coordinating Committee of the Chairmen of the District Development Councils in the Northern and Eastern Provinces. Such a Coordinating Committee can organise administration and economic development on some principle of uniformity. The Zonal Councils in the Indian federation group States together for the purposes of planning and economic development. There are five such Zonal Councils in India of which the Southern Zonal Council comprising Andhra Pradesh, Tamil Nad and Kerala is the most active.

As I was involved in preparing the scheme for District Development Councils, I can state that my ideas for a framework were partly drawn from the constitution of the Republic of South Africa. The Union of South Africa (to become in 1962, the Republic of South Africa) was based at the time of its formation in 1909 on a compact between the predominantly English-speaking provinces of Natal and the Cape and the predominantly Dutch-speaking (or Afrikaans-speaking, as it is now called) provinces of the Orange River Colony and the Transvaal. Each of the four provinces however had substantial minorities of the other language group. Natal was very strongly in favour of a federal form of government because, being a small English-speaking province, it feared that the Dutch language would be imposed on it. The Dutch-speakers in other three provinces on the other hand were concerned that the English language would in time come enjoy primacy over the Dutch. The racial problem of the blacks was not dealt with at the time the union was being formed. The eventual outcome was a compromise and as Sir Ivor Jennings and Miss Young remarked in their *Constitutional Laws of the British Empire*: "Union was therefore chosen, though as a compromise a substantial element of devolution to the four colonies, as provinces of the Union, was agreed upon". (Note: the term "Union" as distinct from "unitary state" was presumably used deliberately in the same way as the centralised federation of India decided when it was constituted in 1950 to call itself not "the Federation" but "the Union of India").

South Africa, therefore, the textbooks in political science affirm, is the only example of a state in the modern world which has neither a federal nor a purely

unitary system within the boundaries of a single state. Each of South Africa's four provinces is governed by a provincial Council. Each provincial Council elects its own Chairman from among its members (Section 75 of the South African Constitution). And each Provincial Council shall at its first meeting elect a Provincial Executive Committee of four members (Section 78 of the South African Constitution). Likewise Section 21 of the District Development Councils Act provides for the appointment of an Executive Committee of not more than 4 members by the District Minister in consultation with the elected Chairman of the District Development Council. Such an Executive Committee must, the District Development Councils Act provides, *command the confidence of the Council*. At the head of the Provincial Executive Committee in South Africa is an official called the *Administrator* (Section 68 of the South African Constitution). He is appointed by the government of South Africa and need not belong to the party in Power in the Provincial Council. In three of the four Provincial Councils of South Africa in the provinces of Orange Free State, Natal and Transvaal, there have been occasions when the *Administrator* belonged to a party different from that of the party in power in the Provincial Council. One of the South Africa's better known Prime Ministers, General Hertzog remarked: "I am of opinion that the intention of our constitution is that the *Provincial Administrator* shall be a member of the federal system in so far as that system finds expression in the establishment of the provincial administration..." In this respect the *Administrator* in South Africa could be said to be the equivalent of the District Minister in Sri Lanka.

There is therefore much that is similar between the Provincial Councils of the Republic of South Africa and the District Development Councils of the Republic of Sri Lanka. An Expert in the South African Constitution, Henry John May in his book *The South African Constitution*, accurately assessed the South African experiment when he stated that "the provincial system (in South Africa) presents to students of constitutional law a compromise between federal and union ideas". The District Development Councils of Sri Lanka may therefore in a sense be considered as a compromise between the TULF's demand for a separate state of Eelam and the uncompromising position taken up by some Sinhalese political parties for an undiluted and highly centralised unitary form of government. Its success or failure will greatly depend on how the scheme is implemented.

The District Development Councils Act provides for the constitutional structure in Colombo to be reproduced in the districts. The District Minister will be the counterpart of the President of the Republic, in effect his agent in

the district. The District Development Council, accordingly would become a mini-Parliament. The Chairman of the Council could function like the Prime Minister and the Executive Committee would be the equivalent of the Cabinet of Ministers. These are the broad outlines. The scheme grants many of the essentials of the Tamil demand for autonomy. There is ample room for its improvement in details. The entire set up can be entrenched in the Constitution. All this could be achieved if the leadership in both sides is prepared to cooperate in the working of the new system.

The District Minister is the important link man in the system. He is the head of the Executive Committee. He need not be of the same party as the members of the Executive Committee in the same way as the President of the Republic need not be of the same party commanding a majority in Parliament. What does this imply? It means that just as a President from one party and a Cabinet of Ministers from another political party will have to learn to share power, a District Minister and his Executive Committee, if they belong to two different political parties, will have to work amicably towards the goal of economic development in a district. In such situations, there will indeed be opportunity for fewer differences of opinion between a District Minister and his Executive Committee than between a President and his Cabinet of Ministers. For the only principal objective to be achieved in a district is economic development. Whereas at the national level there could be a host of differences on a variety of subjects between a President belonging to one party and a Cabinet belonging to another.

In fact the position of the District Minister is, in some respects, similar to that of a Governor in a State in the Indian Federation. Section 61 (1) of the District Development Councils Act requires the District Minister to bring to the notice of the President any differences that may arise between him and the Executive Committee of the Development Council regarding the application of the General policy of the Government to the District. Section 61 (2) stipulates that where such differences appear to the President to be irreconcilable, he may dissolve such Executive Committee. But the kingpin of the entire District Development Councils system lies in the proviso to Section 31 (1) and in Section 31 (4) of the District Development Councils Act. The proviso to Section 31 (1) requires the District Minister to replace the dissolved Executive Committee with another which will *command the confidence of the Council*. Section 31 (4)

states that the members of the Executive Committee shall be *both individually and collectively responsible to the Council*. And Section 31 (2) requires the District Minister, in consultation with the Chairman of the District Development Council and with the concurrence of the President of Sri Lanka to assign functions to each member of the Executive Committee. Members of the Executive Committee are therefore like Cabinet Ministers in a district. In effect the *principles of the cabinet government and collective responsibility* are reproduced at the district level.

Under the Indian Constitution bills passed by State legislatures may on submission to the Governor be refused assent, or returned for reconsideration, or reserved for the consideration of the President of India. Furthermore the Indian Constitution provides for a state of emergency to be declared in a State in the event of the constitutional machinery in the State being unable to function satisfactorily. Article 356 of the Indian Constitution permits the President of India, who in this case acts on the advice of the Prime Minister, to place such a State under President's Rule. When this happens, the Governor of the State exercises supreme power in the name of the President of India. The Governor's powers are so extensive in these cases that Professor J. P. Suda stated in 1951 that "by declaring an emergency the President can transform the Indian federal constitution into a unitary one." Article 356 has been invoked several times in a number of Indian States.

Exactly similar provisions are to be found in Clause 150 (4) and (5) of the Constitution of the Federation of Malaysia. Clause 150 (4) states

while a proclamation of Emergency is in force the executive authority of the federation shall notwithstanding anything in this Constitution, extend to any matter within the legislative authority of a State and to the giving of directions to the Government of State or to any officer or authority thereof.

Clause 150 (5) declares

while a Proclamation of Emergency is in force, the Federal Parliament may, notwithstanding anything in this Constitution, make laws with respect to any matter enumerated in the State List (other than any matter of Muslim law or the custom of the Malaysia), extend duration of Parliament or of a State Legislature, suspend any election, and make any provision consequential upon or incidental to any provision made in pursuance of this clause.

(to be continued)